

தலைப்பு 299 – இலங்கை புலமைச் சொத்து அலுவலகம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 299 - இலங்கை புலமைச் சொத்து அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று ஆகியவற்றை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் இலங்கை புலமைச் சொத்து அலுவலகத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் உள்ளடங்கிய பொழிப்பு அறிக்கை 2025 மே 30 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் இலங்கை புலமைச் சொத்து அலுவலகம் தொடர்பான வருடாந்த விரிவான முகாமைத்துவக் கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 26 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலங்கை புலமைச் சொத்து அலுவலகத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் இலங்கை புலமைச் சொத்து அலுவலகத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை இலங்கை புலமைச் சொத்து அலுவலகத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரச கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அலுவலகத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அலுவலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் ஒத்திருந்தன என்பது,

(ஆ) கடந்த வருடத்திற்கு உரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 பணிப்பொறுப்புகள் நிறைவேற்றப்பட்டிராமை

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் 3.1.1.1 இன் கீழ் புலமைச் சொத்து அலுவலகத்தினை அறிவிக்கும் 50 நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஆண்டினுள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 02 நிகழ்ச்சித்திட்டங்கள் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்ததுடன், வளப் பங்களிப்பு மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.	இந்த அறிவுறுத்தல் நிகழ்ச்சித்திட்டக் கோவை, பிரதேச செயலகங்களில் இணைப்புடன் புலமைச் சொத்து விடயம் தொடர்பில் அக்கறை காட்டும் தரப்பினரை இலக்கிடப்பட்டு இணைய வழியில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. நிகழ்ச்சித்திட்ட கோவைக்காக ஒத்துழைப்பு வழங்குமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் HA/02/26/03/18	நடைமுறை சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆம் இலக்க மற்றும் 2023 யூன் 23 ஆந் திகதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டது.

(ஆ) மீளாய்வாண்டினுள் நிதியத்தின் செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் புலமைச் சொத்துக்கள் அலுவலகத்தை நிரந்தரமாக புதிய அலுவலக வளாகத்திற்கு கொண்டு செல்வதற்காக ரூபா 15 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும், கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தேசிய அறிவுசார் சொத்து அலுவலகத்தை புதிய அலுவலக வளாகத்திற்கு மாற்றுவது தொடர்பாக, அறிவுசார் சொத்து நிதியிலிருந்து நிதியைப் பயன்படுத்தி இந்த அலுவலகத்திற்கு ஒரு கட்டிடத்தை வாங்குவது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை என்றும், வாடகை அடிப்படையில் ஒரு கட்டிடத்தை வாங்குவதற்கோ அல்லது தனியார் கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள அமைச்சின் ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை என்பது,

திட்டங்களைத் தயாரிக்கும் போது அங்கீகாரம் போன்ற முதற்கட்டப் பணிகளை நிறைவு செய்த பின்னர் திட்டங்களில் உள்ளடக்கப்பட வேண்டும்.

திட்டமிட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

(இ) இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) சேர்வர் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்காக 2016 திசம்பர் 30 ஆந் திகதி பரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அத்திகதியில் உள்ளபடியாக ரூபா 32.5 மில்லியன் அந்த நிறுவனத்திற்கு கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறான போதிலும், அந்த உடன்படிக்கை சேவை வழங்குநரால் மீறப்பட்டமையால் 2020 பெப்ரவரி 20 ஆந் திகதிய CP/20/0139/215/009 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் மீள உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறான போதிலும், அறிக்கையின் திகதி வரையிலும் செலுத்தப்பட்ட தொகை அல்லது சேர்வர் இயந்திரம் அலுவலகத்திற்கு கிடைத்திராமையின்

2024 ஆகஸ்ட் 08 ஆந் திகதி இடம்பெற்ற அரசு கணக்குகள் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் 03 மாத காலப்பகுதியினுள் அந்த தொகை இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், இதுவரை மீள செலுத்தப்படவில்லை.

சேர்வர் இயந்திரத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அடிப்படையில்
மீளாய்வாண்டினுள் சேர்வர்
வசதியை உருவாக்குவதற்கு
முடியாதிருந்தது.

4. நல்லாளுகை

4.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
உள்ளகக் கணக்காய்வு அலுவல்களுக்காக 04 வருட காலம் முதல் நிரந்தர கணக்காய்வாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருக்கவில்லை.	இலங்கை சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால், உள்ளக கணக்காய்வாளர் பதவிக்கு உத்தியோகத்தர் ஒருவரும் வெற்றிடமாகவுள்ள கணக்காளர் பதவிக்கு ஒரு உத்தியோகத்தரையும் இணைக்க 2025 மே 28 அன்று கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 40 இன் விதிகளின்படி ஒரு உள்ளகக் கணக்காய்வாளர் நியமிக்கப்பட வேண்டும்.

5. மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் 2016 திசெம்பர் 20 ஆந் திகதிய DMS/1120 இலக்கமுடைய கடிதம்மூலம் 10 புலமைச் சொத்து அதிகாரி பதவிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்தப் பதவிகள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து 2024 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் 08 ஆண்டுகள் வெற்றிடம் நீடித்தது. மேற்கண்ட அங்கீகரிக்கப்பட்ட 10 பதவிகளை நிரப்புவதற்கு 2024 மார்ச் 14 ஆந் திகதி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் ஒப்புதல் பெற்று 9 மாதங்களுக்குப் பிறகு பரீட்சையை நடாத்துவதற்காக, 2024 திசெம்பர் 19 ஆந் திகதி	வெற்றிடமாகவுள்ள உள்ள 10 காப்புரிமை தேர்வாளர் பதவிகளுக்கான திறந்த ஆட்சேர்ப்பு தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் 2025 பெப்ரவரி 23 ஆந் திகதியன்று பரீட்சையை நடாத்தியது, அதன் பெறுபேறுகளின் அடிப்படையில், கட்டமைக்கப்பட்ட நேர்காணலுக்கு தகுதியானவர்களின் பட்டியல் 2025 மே 08 ஆந் திகதி அன்று இந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. அதன்படி, எதிர்காலத்தில் கட்டமைக்கப்பட்ட நேர்காணலை நடத்துவதற்கு பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.	அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அத்தியாவசிய பதவிகளில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.

அன்று ரூபா 206,508
கட்டணத்தில் 50 சதவீதம்
பரீட்சைகள் திணைக்களத்திற்கு
செலுத்தப்பட்டது. மேலும்,
கணக்காய்வுத் திகதியான 2025
மே 20 ஆந் திகதி வரை
ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை.

2024 ஆம் ஆண்டிற்கான
செயலாற்றல் அறிக்கையின்படி,
மேற்படி வெற்றிடங்கள்
நிலவுகின்றமை வர்த்தகக்
குறியீடு பிரிவின் மற்றும்
காப்புரிமைகள் பிரிவின்
செயல்திறனை உச்ச நிலைக்கு
கொண்டுவருவதற்கு நேரடியாக
தாக்கமளித்திருந்தது.